

## NARENDRA PROPERTIES LTD.

Regd. Off.: Makanji House, 2nd Floor, # 49 (Old 25) Barnaby Road, Kilpauk, Chennai - 600 010.

DATED: 29th August 2022

To,
The Manager
Department of Corporate services
BSE LIMITED
DALAL STREET,
MUMBAI-400001

Dear sir,

Sub: PUBLIC NOTICE REGARDING 27<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM) AND ADVERTISEMENT FOR INTIMATION OF EVOTING FACILITIES

Ref: Scrip code: 531416

We are sending herewith the text of the above mentioned Advertisement released in the Newspaper regarding the schedule of  $27^{th}$  AGM to be held through VC / OAVM and Evoting Schedule for the forthcoming  $27^{th}$  AGM to be held on  $29^{th}$  September 2022.

We request you to kindly take on record the above and acknowledge.

Thanking you,

Yours faithfully,

FOR NARENDRA PROPERTIES LIMITED

NARENDRA C MAHER

DIRECTOR

Tel: +91 - 44 - 2644 6600 / 2647 6600 / 4269 6600 / 4958 6600

E-mail: info@narendraproperties.com Website: www.narendraproperties.com



The book "MISHRANA — IKEBANA OF JAPAN MEETS RECIPES OF INDIA" was launched by Consul-General of Japan in Chennai at the residence of Consul-General, Teynampet. M. Rajendran, Rekha Reddy and Director of Kalakashetra Revathi Ramachandran were also present.

# SAIF zone offers business opportunities in UAE for Indian companies

Cooperation Agreement (CEPA) signed by India and the UAE is an important milestone in trade relations between the two countries. The CEPA covers a wide array of gains and provides opportunities for businesses in both economies for not only boosting bilateral trade but also for two-way investment flows

In line with this, ASSOCHAM organized One to One Meetings at Westin Hotel, Chennai between delegates from Sharjah Airport International Free Zone and ASSOCHAM Members from Chennai to discuss the benefits

Chennai, Aug 27: with the support of Council of are many promising opportunities The Comprehensive Economic Leather Exports; CAPEXIL and and incentives in SAIF Zone for and was attended by more than 40 companies

> The participants were happy to know the details of India-UAE CEPA, its benefits, export opportunities etc. They also applauded the exceptional package that SAIF Zone offers to set up companies in the Zone

Raed Bukhatir, Director -Marketing and Business Relations, SAIF Zone, Govt. of Sharjah, UAE said, "There is a significant demand for Indian Products in UAE and in GCC markets and Indian exporters mustutilize of India-UAE CEPA & various this opportunity. Following the business opportunities in UAE. CEPA, UAE will emerge as a and to give all the help to set up. The meetings were organized major re-export centre. There their business on the global level."

The Tamil Chamber of Commerce Indian companies that an investor can enjoy."

Dr. Aravindan Selvaraj, Chairman, ASSOCHAM Tamil Nadu &Co-Founder & Executive Director, Kauvery Hospitalssaid, "For Indian businesses looking at the markets in the Middle East. North Africa and Central Asia, Sharjah Airport International Free (SAIF) Zone) could be launching pad. There are lot of synergies between Chennai Based industries and UAE. This is one of the reasons to organizemeetings in Chennaiso that we can increase the awareness among the industrialists and to give all the help to set up

# Central Bank of India onboards consultant for digital banking

Chennai, Aug 27: Central Bank of India associated with a reputed Consultant firm to mark its foray into the Digital Transformation by evaluating the various options for a "Digital Bank" within the Bank. The Objectives of the Transformation is to Empower the Customers for all their Banking needs, Enhancing Customer engagement and Customer Convenience. i. e. Ease to Transact, Digitizing the Whole Business of the Bank, Converting Traditional Business Models into Seamless Digital Platform.

As a part of the massive Transformation project the Bank is also planning to align the Bank's Human Resources for the Digital environment. establishing Integrated Call Centre, CRM, Payment Ecosystem, Fintech/Online



M V Rao MD & CEO

Marketplace Integrations, Wealth Management, Collections Management, Adopting cutting edge technologies and creating a highly Secure and Data driven Digital

The Bank envisages to do re-engineering to make the Customer Journeys, Business Processes to be more agile, Customer centric and simplified for Retaining the existing customers and Attracting Millennials through Digital Modes. It also aims to redefine the Business Model specifically targeting Rural, Semi Urban. Urban and Metro Population / Customers. The Digital

### **PUBLIC NOTICE**

On behalf of Mrs. Amaravathi, W/O Perumal Naidu, resing in T 802. Metro zone, JN Road, Anna Nagar, Chennai -40 we would like to bring to te public notice that I have purchased Share Certificate from a private company with the following details.SRF LIMITED (1) Folio No.SRFO128369 Dist From 42731630 to 42731634 total Ś, (2) Folio No . SRFO128369 Dist From 42731635 to 42731636 total -2, (3) Folio No.SRFO128369 Dist From 42731637 total - 1 (2) Folio No . SRFO 128369 Dist From 309886754 to 309886785 total -32, and SUNFLAG IRON & STEEL CO LTD -1) Folio No 0041958 Dist from 58400425 to 58400474 total – 50, (2) Folio No 0041958 Dist from 66459407 to 66459456 total – 50. Unfortunately when I tried to take a Xerox copy of all the documents it seems my daughter has missed it in a XEROXshop situated near ICIC Bank school Raod, Thirumangalam. So we would like to bring to the kind notice of the public that incase the above mentioned document is found/misplaced pls contact the Thirumnagalam Police station or contact myself on the below mentioned details. Also we would like to inform that if the documents where not returned within 7 days of this notice the respective person handling the document will be charged for illegally having our property. Thanks for your copeartion. Contact:

Amaravathi W/O Perumal Naidu T 802, Metro zone, JN Road, Anna Nagar, Chennai -40. Ct: 7981318823

#### **PUBLIC NOTICE**

I am M.K. Ethiraj, Aadhar No.4848 3072 86 96. While Travelling rom Vadakadampadi Village to Mamallapuram by Twowheela TN 91AE 7531 on 30.07.22.

have Missed the following Documents. 1. Cheyyear Thaluka Survey No. 216/7 AC.025 Reg No.3360/2020

2. Cheyyear Thaluka Survey No.216/5 AC.025 Survey No.2116/11 AC 0.17 Total 40 cents.

Person any one who Identified the above Documents may Please Contact the following Address: and handover the

No.151/1, Vadakadampadi Village Mamallapuram High Road Pin-601 104 Cell No: 9443361073

Transformation project Millennials. will be implemented in

a Phased Manner. By

the end of this project

we expect the Bank to

be a Futuristic, Tech-

Customer centric Bank

providing Product and

Services in a Seamless

Customers and New

manner to both existing

Savvy and Digitally

The event was graced by M V Rao, MD & CEO of the Bank, Shri AlokSrivastava, VivekWahi and Rajeev Puri all Executive Directors of the bank along with Ratan Kumar General Manager IT and other Vertical Heads of the Bank.

# Keerthi Prakash to head Renault Nissan

of Keerthi Prakash as Managing Director, Renault Nissan Automotive India Pvt Ltd (RNAIPL), to lead operations at the company's Alliance plant in Chennai, India, from September 1st, 2022.

Chennai, Aug 27: uty Managing Director, Nissan today an- RNAIPL, joined the plant nounced the appointment in 2008 and has over 20 years of automotive manufacturing experience. He replaces Biju Balendran, who has decided to pursue opportunities outside of Nissan after four successful years as Keerthi, currently Dep- plant Managing Director.

### Nexus Vijaya Mall showcases magical triangle

Chennai, Aug 27: Nexus Malls, India's largest retail platform spread across 13 cities and 17 properties, known for its unique experience for shoppers, believes in 'Har Din Kuchh Naya', a promise where the brand will bring something new, unique and personal every day for its 130+ Mn consumers. In line with the commitment, the brand is all set to showcase 'Magical Triangle' set up at

Nexus Vijaya Mall. Magical Triangle is an unique experience for buyers where in an alluring interactive, motion backdrop is placed for the shoppers to take some really cool videos and pics and create some mystic memories.

The set up will be live at Nexus Vijaya Mall, from 26th August onwards. So head out to Nexus Vijaya Mall to have one of the most celestial experiences.

IN THE HIGH COURT OF JUDICATURE, MADRAS (Testamentary and Intestate Jurisdiction) O.P. No. 305 of 2022

In the Matter of Indian Succession Act, XXXIX of 1925 And In the matter of the Last and Will and Testament of Selvi S. Krishnaveni -Deceased

S. Suresh, Son of R. Somu, No.67, 2nd Street, Indira Gandhi Nagar,

. .. Petitioner Vyasarpadi, Chennai - 39. All persons claiming to have any interest in the estate of the abovenamed Selvi S. Krishnaveni who was residing at No.151, A Block, 3rd Street, B.V. Colony, Vyasarpadi, Chennai - 39, who died on 04-11-2021, are hereby informed that the above said proceedings are to be heard before the Learned Master sitting in the Original side of High Court of Judicature at Madras on 10-10 2022 at 10.30 a.m, and requested to file their objections, if they think fit before the grant of Letters of Administration, through the e-mail address jroriginalsidemhc@gmail.com or in person. Dated at Chennai on this the 16th day of August, 2022

Uppalapu Sureshkumar, B.Sc., L.L.M., M/s N Sivaprakash Assistant Registrar, Original Side - I High Court, Chennai-104. Counsel for Petitioner No.B2, Kriti Flats, No.7, Abdul Razak 1st Street, Saidapet, Chennai - 15. Cell: 98409 98203/4

# **Mahindra Insurance partners MAW to** offer motor insurance products

Mahindra Insurance Brokers Limited (MIBL), a subsidiary of Mahindra & Mahindra Financial Services (Mahindra Finance), today announced its partnership with Mad About Wheels (MaW) – India's first brand agnostic electric mobility & automotive solutions provider. Through this strategic partnership, MaW dealers who have been onboarded, will now be able to provide comprehensive motor insurance products to customers buying electric two and three-wheeler vehicles.

The partnership will give MaW dealers selling electric 2-wheeler & 3-wheeler vehicles, an access to various insurance products offered by MIBL's insurance partners. The customers can effectively compare cover that meets their individual and specific requirements.

Vedanarayanan Seshadri, MD & Principal Officer, MIBL said, "Given the rapid growth of two About Wheels added, EV business

and select an insurance and three-wheeler fleets in India this partnership will facilitate insurance reach." Amresh Khar, Co-Founder of Mad

will help us increase our reach into this growing through MAW dealer sector & on-board new partners with a wide age dealers as well as OEM brands to build more confidence into the

# Max Life enters pension fund management business

Max Life Insurance Company Ltd. has announced the receipt of the Commencement of Business Certificate for its wholly owned subsidiary, Max Life Pension Fund Management Limited on August 23, 2022. This subsidiary will manage the pension assets with investment choices under the National Pension Scheme.

The Pension Fund will manage pension assets for private sector subscribers

and government sector subscribers excluding the "default scheme", aiming to scale AUM to ~ Rs 1L Cr over the next 10 years. With this development, the Company and Pension Fund will now cater to all product categories including pension products, annuities, and pension fund management to help customers plan their retirement.

Prashant Tripathy, MD & CEO, Max Life said, "Max Life Pension Fund Management Limited

Chennai, Ponneri, G+1

is Arete PLAZA, An

strengthens our presence in the retirement segment. We are committed towards financially protecting Indians in their golden years. We will leverage our competitive fund management capabilities and the distribution strength of Max Life, including our corporate business teams, individual advisors, and our direct sales teams, to spread awareness about NPS and drive value for our

# Arete Homes launches prime lifespaces



Chennai, Aug 27: Arete Homes SKY HIGH Tower launched the iconic dwell of SKY HIGH residences + retail spaces - Arete Homes SKY HIGH Tower, The Tallest Tower of North Chennai.

DK Jain, Chairman Jito Chennai Chapter, Ritesh Lakotia, President M Circle, Anurag G Secretary M Circle, Ahok Mudra, Vaishnav College were present at the launch function.

An experience of breathtaking views of Chennai's stunning sky line from Arete Homes SKY HIGH Tower the top 20th floor. A new world of luxury has taken shape in North

impeccable mix of 20 Retail Spaces such as Shopping, Hypermarket, Pharmacy, Fine Dining & Entertainment. Many more amenities like Sky deck lounges to enjoy

panoramic views and familyWe have created a unique collection of flexi-design 2 BHK sky residences, well-planned with convertible option, for you to customize your home & needs.

#### **SAKTHI NIDHI LIMITED** Plot No.41, N.G.O. Colony, Chromepet, Chennai - 600 044.

(Declared as "NIDHI" by Govt. of India) CIN: U65991TN1995PLC031498 Regn. No. 18-31498/1995 **NOTICE TO SHARE HOLDERS** 

Sri Karumari Amman Baktha Jana Sabha Premises, Janakiraman Street Padmanaba Nagar, Chromepet, Chennai - 600 044.

S.VELUSAMY

This to inform the general public that our clients are proposed to purchase the Schedule mentioned property herein, from the present joint owners of the same, being the legal heirs of (Late L.M. Bramarambal, W/o. (Late) L.N. Mahadevan, who had purchased the said property by way of a Sale Deed, dated 31st July 1991, registered as Doc. No. 2258/1991, in Book- 1, at the office of the Sub Registrar, Alandur. It is stated by the said legal heirs, that the Original Sale Deed, 31st July 1991, registered as Doc. No. 2258/1991, in Book - 1, at the

office of the Sub Registrar, Alandur, the first parent document for the schedule property is not traceable, inspite of diligent search by them. They further state that, neither Mrs. Bramarambal, W/o. Late) L.N. Mahadevan, during her life time or her above said legal heirs have not created any sort of encumbrance, over the schedule property, in any manner and the property is free of all encumbrances, whatsoever.

If anyone having any right/claim in whatever manner, over the schedule property, based on the above referred lost of document. then, such parties are hereby called up to furnish the legal basis of the same, together with appropriate documentary evidence to substantiate their such claim, to the below mentioned address within 14 days from the date of this publication, failing which it will be taken conclusively that there is no claim or objection for any one over the said property.

SCHEDULE
All that piece and parcel of vacant house site land bearing Plot No. 3, Madipakkam, measuring an extent of 2710 Sq. Ft.. or thereabouts, comprised in Survey Nos. 169/3B2, situated at Madipakkam Village, Velachery Taluk,(formerly Saidapet Taluk), Chennai District, and the land being bounded on the North by: Vacant House Sites; South by: 20 Feet Wide Road; East by: Plot Nos. 1 & 2; West by: Plot No. 4; measuring North to South on the Eastern Side: 74 Feet; North to South on the Western Side: : 61.5 Feet: East to West on the Northern Side: (26'+14') 40 Feet East to West on the Southern Side: 40 Feet; in all admeasuring an extent of 2710 Sq. Ft., or thereabouts, situated within the Registration District of Chennai South and Sub Registration

K.S.V. SETHURAMAN, Advocate Flat No. G-3, "Thiruvenkatam Flats", Periyar Street in 18th Street, Nanganallur, Chennai-600 061

District of Velachery (formerly Sub Registration District of Alandur).

BEFORE THE DEBTS RECOVERY TRIBUNAL-II, CHENNAI A.O.R.No. 02 of 2021 M.A. No. 27 of 2020

D.R.C. No. 124 of 2018 O.A. No. 212 of 2017

... Appellant

Dr.Maa Selvaraasan No.36, Arundale Beach Road, Besant Nagar Chennai-600 090 1. M/s. Punjab National Bank,

ARMB, No. 46-49, Royapettah High Road, Chennai-600 014. . M/s. Vijayan Hi Tech Industries

Rep. by its Proprietor, Mr. M.Vijayakumar, No. 13/7, South Cemetry Road, Old Washermenpet, Chennai-600 021.

BETWEEN:

3. Mr. M.Vijayakumar, Plot No. 172, Nagappa Nagar, 5th Main Road, Chrompet, Chennai-600 044.

...Respondents 1. M/s. Vijayan Hi Tech Industries Rep. by its Proprietor, Mr. M.Vijayakumar,

No. 13/7, South Cemetry Road, Old Washermenpet, Chennai-600 021. . Mr. M.Vijayakumar,

Plot No. 172, Nagappa Nagar, 5th Main Road, Chrompet, Chennai-600 044. The above named Appellant has filed the above Appeal to set aside and quash the impugned order dated 02.02.2021. The Hon'ble Debt Recovery Tribunal-II, Chennai was pleased to order Notice to you for the hearing on 16.09.2022. Take notice and appear before the said Tribunal on 16.09.2022

at 10.30 a.m. failing which the above Appeal will be heard and decided in your absence K.R.RAMESH KUMAR, Advocate for Appellant "SICCI", Indian Chamber Building (Main), No.6, First Floor, Esplanade, Chennai – 108

Notice is hereby given that the Twenty Seventh Annual General Meeting of the Shareholders of Sakthi Nidhi Limited will be held at 4.00 P.M. on Wednesday the 21st September 2022 at **Sri Karumari Amman Annadhana Koodam**,

All the Shareholders are requested to wear Mask and

Place: Chennai - 44

## **NARENDRA PROPERTIES LIMITED** CIN: L70101TN1995PLC031532 Registered Office : Makanji House, 2nd Floor, No.49, Barnaby Road, Kilpauk, Chennai-600010, Ta

PUBLIC NOTICE REGARDING 27TH ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM)

NOTICE IS HEREBY GIVEN THAT:

- 1 The Company intends to convene its 27TH Annual General Meeting (AGM) scheduled to be held at 9.30 A.M. on THURSDAY, the 29TH SEPTEMBER 2022, through Video Conferencing ("VC" and Other Audio Visual Means ("OAVM") in compliance with applicable provisions of the Companies Act, 2013, read along with the applicable Circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and Securities & Exchange Board of India.
- 2. The Company proposes to send Notice convening the 27th AGM together with the 27th Annual Report - 2021-2022, to all its members only by email after, at least three days from the date of publication of this public notice. The Notice convening the 27th AGM together with the 27th Annual Report - 2021-2022 shall also be available for download at the website of the Company at www.narendraproperties.com and also at the website of the stock exchange at www.bseindia.com.
- 3. Shareholders holding shares in electronic form and who have not registered / updated their email id, are requested to have the same registered / updated by taking appropriate steps with their Depository Participant.
- 4. Shareholders holding shares in physical form and who have not registered / updated their email id, are requested to write to the company's RTA at investor@cameoindia.com or make use of the web-module accessible at https://investors.cameoindia.com for registering their email id, mobile number and other details related to their folio(s).
- 5. The Ordinary & Special Business mentioned in the said Notice may be transacted by Electronic Voting. The Company has made arrangements with Central Depository Services (India) Limited for facilitating E-Voting vide EVSN No. 220823019 which could be accessed at their website www.evotingindia.com.
- 6. Voting through Electronic means shall commence at 10.00 A.M. on MONDAY, the September 26, 2022.
- Voting through Electronic means shall end at 5.00 P.M. on WEDNESDAY, the September 28, 2022.
- 8. Electronic Voting shall not be allowed beyond the above mentioned date and time;
- 9. Shareholders who have already voted prior to the meeting date would not be entitled to vote at the meeting venue. However, they may attend and participate at the 27TH AGM. 0.Members are requested to carefully read all the notes set out in
- the Notice of the AGM and, in particular, instructions for joining the AGM through VC / OAVM and for casting their votes through
- 11.Contact details of the person responsible for redressal of grievances concerning participating in the AGM and electronic

Mr NISHANT AGARWAL

Company Secretary & Compliance Officer Narendra Properties Limited Makanii House, 2nd Floor, New No.49, Barnaby road, Kilpauk,

Chennai-600010 Phone: 044-42696600; 49586600; 26446600 Email Id: info@narendraproperties.com

FOR NARENDRA PROPERTIES LIMITED PLACE: CHENNAI DATED: 27.08.2022

**NARENDRA C MAHER** DIRECTOR

# 30 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்சான்றோன் விருது

சென்னை, ஆக.29-அனைத்திந்திய தமிழ்**ச்**சங்கம் கலைமாமணி சார்பில் ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் எஸ். பவள விழா சென்னை, அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சங்கத் தலைவர், கலைமாமணி, ஆவடி குமார் தலைமையில் நடைபெற்றது.

பேராசிரியர் வே. ழு வரவேற்புரை ஆற்றினார். அமுதா பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சங்கப் பொருளாளர் கல்யாணி ஸ்ரீதர் தொகுப்புரை வழங்கினார். முத்துலிங்கம் விழாவை தொடங்கி வைத்து சிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கி வாழ்த்தினார்.

ஓவியக் கவிஞர் அமுத பாரதி, தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்கத் தலைவர், இரா துரைமுருகன், உலக கவிஞர்கள் சங்கமம் நிறுவனர் புதுவை

தந்கை

நெ.4/301.

கோயில்

இனி

Gomathi

பெயர் மாற்றம்

சத்தியநாராயணபுரம்

பெயர்: பூபதி, பிறந்த தேதி

600125**, என்ற முகவரியில்** 

GOMATHY என்று அழைக்கப்

பெயர் மாற்றம்

Vinoth Umar Balaraman

கேகி: 06,10,1984

கீழ்க்கட்டளை

600117, என்ற

ில் வசிக்கும்நான் VINOTH KUMAR

Vinoth Umar Balaramar

**BEFORE THE HON'BLE** 

DISTRICT MUNSIF COURT AT

TAMBARAM

I.A No: 549 of 2019

O. S. No. 102 of 2019

தந்தை பெயர்: பலராமன்

நெ.30B, ராயல் தெரு, SRVS

Gomathi,

பொன்னியம்மன்

மவுலிவாக்கம்,

வசிக்கும்நான்

படுகிறேன்.

பிறந்த

. காலனி,

முகவரியில்

**BALARAMAN** 

அழைக்கப்படுகிறேன்.

Mrs. S.Padmavathi, W/o.Mr.Guruvaurapan,

Old Perungalathur.

Tamil nadu -600 063.

Road, Vepery, Chennai – 600 007.

Mr.Ramesh kumar Bansal, S/o. Mr.Chandra Prakshji,

Flat No.S2, No.55, Church

Street, Thiruvengadapuram,

Peerkankaranai, Kancheepuram, Srinivasanagar,

-Vs-

Prince Park apartment, Flat No.304, 76, EVK Sampath

Please take notice that plaintiff

has filed a suit for Permanent Injunction in O.S. No: 102 of 2019

along with the interim injunction application in I.A. No: 549 of 2019

Munsif Court at Tambaram, against the Respondent/ defendant The Respondent/

defendant is hereby informed to

appear on 29.08.2022 at 10: 15 A.M either in person or through

at Tambaram, failing which the above said suit and interim application will be heard and disposed off in your absent. R.Sankarakutralingam,

BEFORE THE DISTRICT CONSUMER DISPUTES

REDRESSAL COMMISION (NORTH) AT

...Complainant/ Consumer

-Vs-Jothi Store 2 R C Marketer

3. Daily Fresh Fruits India Pvt Ltd

R.C.Marketer Rep. by its Proprietor, No.5/214, CCBERoad,

In the above said matter the Hon'ble Court was pleased to

hear the Petition on 11.08.022 and ordered Paper Publication

to the 2ND respondents in the

above said Petition returnable by 14.09.2022. You are hereby

by 14.09.2022. You are nereby directed to appear before the DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISION (NORTH) AT CHENNAI at 10.30 A.M. on 14-

09-2022, failing which, the case will be decided in your absence. M/s ALI HASSAN KHAN

வட மற்றும் தென்சென்னை

மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம்

தரைத்ளம், வணிகவரி மற்றும்

பதிவுத்துறை ஒருங்கிணைந்த

வளாகம், கால்நடை மருக்குவ

நந்தனம், சென்னை–600035

Limited, Second Floor, No.17/18,

வளாகம், அண்ணா சா

வழக்கு எண். 132/2022 Margadarsi Chit Fund Private

Sardar Patel Road, Adyar,

1.Mr.K. Giridharan-D1

S/o. K.V.Krishnamurthy,

Thoraipakkam, Chennai–600 097. 2.Mrs.Shaik Saira–D5

Thoraipakkam, Chennai–600 097.

3. Mrs. G.Anuradha –D7 W/o. K. Giridharan

Tranquility, No.1/535, Pillayar Koil Street,

Chennai-600 097.

No.205, 2nd Floor, Kayarr

No.205, 2nd Floor, Kavarr

Tranquility, No.1/535, Pillayar Koil Street,

W/o. H.Feroz, F.No.204, 2nd

Floor, Kayarr Tranquility, No.1/535, Pillayar Koil Street,

Chennai-600 020

M.SARAVANAN R.MOHANRAJ

A.DOMINIC PRABHU
Counsel for Petitioner

AlamathiVillage ,Redhill, Chennai – 600 052

..Respondent/ Opposite Party

C.C.No. 149 of 2021 A.Balaiya, S/o Adimoolam,

your Counsel in the court Hon'ble District Munsif Co

the file of the Hon'ble District

. Defendant

Advocate.

17.12.1997,

தெரு,



கவி**ஞ**ர் தமிழ் இயலன், புலவர் மதியழகன், அனைத்திந்திய தமிழ் தலைவர் சங்க துணைத் சோலைத் ரேவதி ராதாகிருஷ்ணன், தமிழினியன், தஞ்சை தமிழ்பித்தன், சொர்ண பாரதி, எழுத்தாணி சேவூர்

பெயர் மாற்றம்

Subramanian, தந்தை பெயர்

பத்து. 22:00:1364, 17109, 1வது மாடி, ஸ்ரீத்தன் தெரு, அய்யாவு காலனி, அமிஞ்சிகரை, சென்னை – 600029, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MEENAKSHI SUNDARAM

Meenatchi Sundaram Subramanian

பெயர் மாற்றம்

Nasreena Yusuff, தந்தை

பெயர்: Mohamed Yusuff,

பிறந்த தேதி: 20.05.1964, **நெ**.

10/15, பாளையத்தான் தெரு,

ஆலந்தூர், சென்னை – 600016.

என்ற முகவரியில் வசிக்கும்

MOHAMED YUSUFF என்று

சௌத் ஈஸ்ட் பெனிபிட்

பண்ட் நிதி லிமிடெட்

(பதிவு அலுவலகம்) பழைய எண்.6, புதிய எண்.13, செயின்ட மேரிஸ் ரோடு

மந்தைவெளி, சென்னை 600028

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

சௌத் ஈஸ்ட் பெனிபிட் பண்ட் நிதி

33வது வருடாந்திர பேரவைக் கூட்டம் 17.09.2022 சனிக்கிழமை

சௌக் ஈஸ்ட் பெனிபிட் பண்ட் நிக

லிமிடெட், பதிவு அலுவலகம் கார்த்திக் அப்பார்ட்மெண்ட்ஸ்

பழைய எண்.6, புதிய எண்.13, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தை

வெளி. சென்னை 600028-வ

என்று இதன்

அறிவிப்பு

வருவாய் கோட்டாட்சியர்

நீதிமன்றம். கிண்டி.

நெ.77, 5வது பிளாக், எழில் நகர்

சந்தனமேரி என்கிற நான் எனது

த்து வெர் C.U.மதுரை முத்து என்பவர் மேற்படி செம்மஞ்சேரியிலிருந்து

இராயப்லபேட்ந்தூடை செல்லும்

இறந்தார் என்பதை விழிப்புணர்

முத்து

பதிவு செய்து சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளேன்

கோட்டாட்சியர். அலுவலகக்கில்

சமர்ப்பிக்க தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் எனது

மேற்படி நீதிமன்றத்தில் எனத மனுவில் தெரிவித்துள்ளபடி இறப்பு

சான்று குறித்து ஆட்சேபனை இருந்தால் நேரிலோ அல்ல

இருந்தால் நேரிலோ அல்லத எழுத்து மூலமோ ஆட்சேபணையை

இந்த விளம்பரம் வெளியிட்ட 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்

உரிய சான்றினை வழங்க மேற்படி

அலுவலகத்தில் ஏற்கப்பட்டுவிடும்

BEFORE THE III SMALL CAUSES COURT AT CHENNAI

M.P. No.1/2022

M.C.OP.No 3169 of 2021

Ramalingam and others
-- Petitioners/Petitioners

Please take notice that in the above said M.C.O.P. Hon'ble

III Judge, Small Causes Court, Chennai was pleased to order notice to you returnable

by29.09.2022 Make it convenient to appear

before the Hon'ble III Small

Causes Court, Chennai on 29.09.2022 at 10.15 AM, either

in perso n or through a pleader, failing which the matter will be

heard on merits and decided ex-

IN THE HON'BLE

SUBORDINATE COURT AT POONAMALLIEE

O.S.No.249 of 2015

Union Bank of India

No.115, Arcot Road,

Valasaravakkam,

Chennai - 600 087.

Mr. N. Sathish kumar,

S/o. Mr. K. Naga doss

No. 316, Periyar Salai, Ramapuram, Chennai-600 089.

In the above mater the Hon'ble Subordinate Court judge pleased

to order notice to you returnable by 07.09.2022. Please be present on 07.09.2022 before the said court by 10.30.am either in person or through the

pleader to state your objection if any otherwise the matter will be

decided in your absence.

M/s.G.V.ANJANEYA BABU,

& G.SURESH COUNSEL FOR PLAINTIFF

Rep. by its Chief Manager

Valasaravakkam Branch

e-Andhra Bank

D. Kalai selvi

Counsel for Petitioner

...Petitioner/Plaintiff - Vs -

.. Respondent/Defendant

-- Respondents/Respondents

Palani and another

1. A.Palani S/o, Annamalai

No.5, Sundarar Street, MGR Nagar, Chennai -78

என தெரிவிக்கப்படுகிறது.

இம்மனுவின் மீது

சந்தன மேரி

மனுதாரர்

25.05.2020

எனது

கங்களை நிறைவேற்ற

காலை 10.45 மணிக்கு

அழைக்கப்படுகிறேன்.

நான் இனி

லியிடெட்டின்

நோட்டீஸ்–ல்

சந்தன மேசி

பெரும்பாக்கம்,

மேற்படி

C.U. மதுரை

க/பெ.C.U.மதுரை முத்து

சென்னை – 600 100.

செய்யப்படவில்லை.

மேற்படி இறப்பு சான்று

பெறும்

NASREENA

Nasreena Yusuff

பங்குதாரர்களின்

குறிப்பிட்ட வர்த்த

டிமலப்

் பதிவு

இறப்பை

22.08.1964,

Sundaram

பிறந்ச

என்<u>ற</u>ு

Meenatchi

Subramanian

SUBRAMANIAN

அழைக்கப்படுகிறேன்.

அரிராசு, எம் ஜலாலுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் 75 கவிஞர்களுக்கு கவித்தென்றல் விருதும், 30 தமிழறி ஞர்களுக்கு தமிழ்ச்சான்றோன் விருதும் வழங்கிச் ் சிறப்பு செய்யப்பட்டது. ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். பேராசிரியர் நா. தனலட்சுமி நன்றி கூறினார்.

பெயர் மாற்றம் Deepan Chakkaravarth Kumar, தந்தை பெயர்: Kumar பிறந்**த தேதி**: 29.08.1988, **நெ** 7, கடும்பாடி நாகம்மன் கோவில் தெரு, சத்திரம், பட்டாபிராம் **சென்னை**-600072, என்ற முகவரியில் வசிக்கும்நாக் DEEPAN

பெயர் மாற்றம் Emmanuvel Ťhanga தந்திய பிருக்கும் நான் இனி IMMANUVEL THANGA PRAKASAM என்று

Prakasam

MUNSIF JUDGE AT SRIPERUMBUDUR I.A. No. 514/2017

-Vs-C. GANESH RAJ, & 8 Others D-1 C. GANESH RAJ. S/o. Chandraseka residing at No.64, GST Road Kilambakkam. Chengalpattu District - 603210 D-6, Šarala, W/o.K. Ravi, No.6, SK Avenue, Shanmugam Nagar, Padappai, Kancheepuram District - 601301 D-7, Jayalakshmi, W/o. G. Ramesh New No.3/168, Old No.383A, Bajar Road, Padappai, Kancheepuram District - 601301

அறிவிக்கப்படுகிறது. மெம்பாகள் ரிஜிஸ்தா 12.09.2022 முதல் 16.09.2022 வரை இரு நாட்களும் உள்ளிட்டு), மூடப்பட்டிருக்கும். Padappai SRO, போர்டு உத்தரவுப்படி P.S.புஷ்பா, தலைவர்

Kancheepuram District - 601301 . Respondent/Defendant Please take Notice that above case is posted 01.09.2022 before the on 01.09.2022 before the Hon'ble District Munsif Judge Sriperumbudur for your pearance, kindly attend appearance, kindly attend the court for the said case on 01.09.2022 at 10.30 a.m. before the Hon'ble above said Court. Failing which the matter will be heard in your absence set exparte

IN THE COURT OF V ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI I.A.No. 3 of 2021

A. Refuge Mary Teresa W/o. Gunasekaran Petitioner/Plaintiff

A.Refuge Mary Isabella, (6th Respondent) W/o. VICTOR THEAGARAJAN, NO.51, 12TH Cross Street,

Mandavelipakkam, Chennai - 600 028.

17.10.2022.

V Assistant City Civil Judge, Chennai on 17.10.2022, either In person or through your counsel, failing which the above suit will be decided in your absence on

A.Senkanal Counsel for Petitioner/ Plaintiff.

IN THE COURT OF V ASSISTANT CITY CIVIL
JUDGE AT CHENNAI O.S.No. 4830 of 2021

A. Refuge Mary Niranjini, W/o. Pope Rajah And 7 others. ... Defendants

A.Refuge Mary Isabella, (6th Defendant) W/o. Victor Theagarajan, No.51,12th Cross Street, Mandavelipakkam. Chennai - 600 028.

of settlement dated 09.05.2013 bearing Document No.1341 of 2013 executed by plaintiff's deceased father V.Amalrai on the file of the SRO, Mylapore as null and void came up before the Honourable V Assistant City Civil Judge, Chennai on 24.08.2022 for hearing. The Honourable Court was pleased to order paper publication for 6th Defendant

publication for 6th Defendant returnable by 17.10.2022.
Please take notice and appear before the Honourable V Assistant City Civil Judge, Chennai on 17.10.2022, either in person or through your counsel, failing which the above suit will be decided in your absence on

M/s. R.Prabhavathy R.Prasadh A.Senkanal Counsel for Plaintiff.

சுரேஷ் சந்த், 90, மார்க்கெட் தெரு, பெரம்பூர், சென்னை–11 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 03.01.2019 முதல் 27.03.2021 வரை \_\_\_\_ வத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நான் அல்லாத பொருட்கள் நாள் 05.09.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு,

குயப்பேட்டை, 6 என்ற விலாசத்தில் சென்னை-12 என்ற வாலாசத்தால் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் எவ கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் துணை தாசில்தார் முன்னின துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

ஏல அறிவிப்பு

\*\*\*\*\* P.ஆனந்த் குமார், 212/129, மடாரன்ஸ் ரோடு, ஓட்டேரி, ஓட்டேரி, விலாசத்தில் சென்னை—12 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 04.01.2020 முதல் 28.12.2020 வரை அடகு வைத்து மீட்கப்பாராடு கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 05.09.2022 அன்று காலை 11 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ுற்றார் மெலாஸ் காள்கரியா ஆக்ஷினீஸ் ஏல கம்பெனியரால் பேரம்பூர், தரசிவாள் தாசில்தார் (அ) துணை தாசில்தார் மன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

கவிதா கோத்தாரி, 90, மார்க்கெட் தெரு, பெரம்பூர், சென்னை–11 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 21.01.2019 (ഥുടർ 18.03.2021 ഖതു அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 05.09.2022 அன்று நண்பகல் 12 மணிக்கு மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, விலாசக்கில் மெஸர்ஸ் தான்தரியா ஆக்ஷினீர்ஸ் , பெரம்பூர், கம்பெனியரால் அமை கம்பெகள்பதால் பெற்பதுர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். \*\*\*\*\*

சாந்தி பாய், 90, மார்க்கெட் தெரு, பெரம்பூர், சென்னை–11 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 23.05.2019 முதல் 18.11.2020 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 05.09.2022 அன்று மதியம் 3 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு. குயப்பேட்டை, சென்னை–12, விலாசத்தில் என்ற விலாசத்தில் ஏலதாரா மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர் ' பெரம்பூர் புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

\*\*\*\*\* ஸ்ரீ கணேஷ் பான் புரோக்கர் 23, ஒத்தைவாடை தெரு, நம்மாழ்வார்பேட்டை, சென்னை–12 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 10.06.2017 முதல் 12.12.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 07.09.2022 அன்று மதியம் 3 மணிக்கு மேல் **எண்.40**, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில். பகிரங்கமாக எல்ம போடப்படும்.

மாருதி பான் ப 83/31, சின்ன பாபு புரோக்கர் 83/31, சின்ன பாபு தெரு, நம்மாழ்வார்பேட்டை, சென்னை–12 என்ற விலாசத்தில் உள்ள அடகு முதல் 08.10.2018 28.11.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 07.09.2022 அன்று மதியம் 2 மணிக்கு மேல் **எண்.40**, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரிய கான்கரியா ஆக்ஷினீஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

G. அசோக் குமார் ஜெயின், 75/1, எழும்பூர் நெடுஞ்சாலை, சென்னை–8 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 26.08.2020 20.07.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 09.09.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை-12. என்ற விலாசக்கி தல்தாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், பேர்மபூர், புற்கைவிக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

17.10.2018 முதல் 25.07.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 09.09.2022 அன்று காலை 11 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, குயப்பேட்டை, சென்னன—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெலர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், ஏல் கம்பப்பையார்ஸ் பேர்ம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

\*\*\*\*\* கிருஷ்ணா பேங்கர்ஸ், 33/B, அண்ணா நெடும்பாதை, மெயின் ரோடு, சூளைமேடு, சென்னை–94 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 22.09.2019 கடையில் 22.09.2019 முதல 30.12.2020 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பெருட்கள் நாள் 09.09.2022 அன்று மதியம் 1 மணிக்கு மேல் **எண்**.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீஸ் ஏல கம்பெனியரால் பேரம்பூர், புரசைவாக்கம் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

\*\*\*\*\* C. பிரியதர்ஷினி, 13/2A முதல் 12.08.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன்

\*\*\*\*\*\*\*

M.பீம்ராஜ் ஜெயின், நெ.3,
டேங்க் பண்ட ரேடிடு, கோட்டூர்,
சென்னை—85 என்ற விலாசத்தில்
உள்ள அடகு கடையில் 01.10.2019
முதல் 30.12.2020 வரை அடகுவைத்து
மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 12.09.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் **எண்**.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால்

மகேந்தர் குமார், 41, முனுசாமி தெரு, பெரம்பூர், சென்னை–11 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில்

வாலாததுல் உள்ள அடகு கடையால 04.01.2020 முதல் 29.03.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 12.09.2022 அன்று காலை 10 மணிக்கு 12.09.2022 அவ்பு கால் 10 பட்டை மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, காப்பேட்டை. சென்னை–12, குயப்பேட்டை, என்ற விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் துணை தாசில்தார் முன்னின துணை தாசில்தார் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

\*\*\*\*\*\*
அம்பிகா பான்புரோக்கர், AP 1524,
10 வெஸ்ட் குறுக்கு தெரு, மகாகவி பாரதி நகர், சென்னை–39 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.01.2020 முதல் 30.12.2020 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 12.09.2022 அன்று மாலை 3 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, வெள்ற விலாசத்தில் என்ற விலாசத்தில் ஏலதாரா மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் கம்பெனியரால் புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

\*\*\*\*\* மகாவீர் பான்புரோக்கர், டவாக்கம் டேங்க் மேடவாக்கம் கெல்லீஸ், சென்னை-10 கெல்லஸ், வசன்னை-10 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 16.03.2019 முதல் 31.07.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, செச்தாளந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், துல் கம்பெணியரால் பெரம்பூர், புரசைபாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். \*\*\*\*

**DISTRICT MUNSIF AT** ALANDUR E. P. No. 176 OF 2017

A. R.C.No.291 OF 2010

N.Devikarani (JD1) Plot No1096B, 5th Cross Street Ram Nagar Extension( South ) Madipakkam Chennai - 600 091 2) N.Kavitha Priya (JD2) Plot No1694B, 5' Cross Street Ram Nagar Extension (South Madipakkam Chennai - 600 091 3) R.Nagarajan (JD3) Plot No1694B, 5 Cross Street

Ram Nagar Extension (South)
Madipakkam Chennai - 600 091 .... Judgment Debtors/ Respondents NOTICE

in A.R.C.No. 291 OF 2010 has been filed by the Petitioner,
Decree Holder praying an Decree Holder praying an order for attachment of sale and movables of the properties belongings all respondents for an amount of Rs.80,393/- The said matter came up for hearing on 2/08/2022 and the Hon'ble Principal District Munsif Judge at Alandur was pleased to order Notice to you N.Kavitha Priya (JD2) by paper publication returnable by 29/08/2022. Therefore you are requested to present on 29/08 /2022. At 10.30 a.m. before the said Court either in person or through you counsel failing which the matte will be decided in your absence

NO 15/58/15 CHETTY STREET RA AJI STREET, CHENGALPATTU 04.SANKAR A S/O ARUMUGAM K NO 120/54 BIG MANIYAKKAR STR CHENGALPATTU os.FLUMALALC S/O.CHELLAPPAN

வாய்தா 30-08-2022 அள்று காலை 11..00 மணியளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அ.பல் தாங்களோ (அ) தங்கள் அதிக ரம் பெற்ற முகவரோ ஆஜராகி மேற்கள<mark>ா</mark>ட சீட்டு பாக்கி ரூ. 84இ112/-ஐ என் செலுத்தப்படவில்லை என்பத கு தகுந்த விளக்கம் அளிப்பது ன் அதற்கான ஆதாரங்களை தாக்<mark>க</mark>ல் செய்ய கோரப்படுகிறது. மேற்களாட வாய்தாவில் தாங்கள் தவநாது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்(ம். தவறினால் மேற்கண்ட வழக் ஒரு தலைபட்சமாக தீர் ஒரு தன்கட்ட வழங்கப்படும் (எக்ஸ்பார்ட்டி)

சீட்டு ஆய்வ<mark></mark>ளர்

01.POWLRAJ M No.158/A Om Sakthi Street, Melamaiyur, Chengalpatu. 02.S.ESWARI M W/O MURUGAN NO.497/1, V.o.c Street, Melamaiyur Chengalpattu оз. Steepan W/o. Dhanapal Madha koil Kondacherry Perambakkam Thiurvallu 04. Murugan S/o. Muthu NO.153/2 R.c. Church Street, Big melaimaiyur Chengalpattu.

மேற்கண்ட வழக்கில் இபிதி வாய்தா 30-08-2022 அன்று காலல 11.00 மணியளவில் நிர்ணம் க்க முகவரோ ஆஜராகி மேற்க சீட்டு பாக்கி ரூ.380343/—ஐ தலைபட்சமாக . ஹ்க்கப்படும் (எக்ஸ்பார்ட்டி)

மாண்புமிகு 2வது கடன்கள் மீட்பு தீர்ப்பாயம், சென்னை A.O.R.No.02 of 2021 M.A.No.27 of 2020

D.R.C.No.124 of 2018

O.A.No.212 of 2017

...மனுதாரர்/ 3வது பார்ட்டி

…எதிர் மனுதாரர்கள்

்பதுநா. 1) திருவாளர்கள் விஜயன் ஹை டெக் இண்டஸ்டீரீஸ் அதன் உரிமையாளரால் திரு எம்.விஜயகுமார் எண் 13/7, தெற்கு சிமேண்டிரி சாலை பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 600021

2) கிரு எம். விஜயகுமார் பிளாட் எண் 172, நாகப்பா நகர், 5வது பிரதான சாலை, குரோம்பேட்டை, சென்னை 600044

. எனது கட்சிக்காரர் டாக்டர் மா.செல்வராசன், மாண்புமிகு 2வது கடன்கள் எனது கட்சிக்காரர் டாக்டர் மா.செல்வராசன், மாண்புயிகு 2வது கடன்கள் மீட்பு தீர்ப்பாயம், சென்னை, முன்பாக இந்த மாண்புயிகு 2வது கடன்கள் மீட்பு தீர்ப்பாயத்தின் 02.02.2021 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்யுமாறு தங்களுக்கு எதிராக மேற்படி வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். மேற்படி வழக்கு வரும் 18.09.2022 அன்று தாங்கள் ஆஜராக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே 18.09.2022 அன்று மேற்படி மாண்புமிகு 2வது கடன்கள் மீட்பு தீர்ப்பாயம், சென்னை, முன்பாக தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ காலை 10.30 மணிக்கு ஆஜராகி ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் தாங்கள் தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் ஒருதலை பட்சமாக கீர்மானிக்கப்படும் என்புகை இருன் சுலும் அமியுவம் தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

(கே.ஆர்.ரமேஷ் குமார்) மனுதாரர்/3வது பார்ட்டி வழக்கறிஞர் யனுதாரா/ மூகத்திய சேம்பர், கட்டிடம் (முதன்மை), எண்.6, முதல் மாடி, எஸ்பிளனேட், சென்னை 108

ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் | |வு அலுவலகம்: எண் 792/5, ஈஸ்வரி ஹோட்டல் காம்ப்ளக்ஸ், பெங்களூர் தெடுஞ்சாலை சுங்குவார்ச்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா, காஞ்சீபுரம் மாவட்டம்,

பின்கோடு: 602106, தமிழ்நாடு Ph: 044-2834 4820, Website:www.aail.in, Email: ashianaagro@gmail.com

உறுப்பினர்களுக்கு 32வது வருடாந்திர பொதுக்கூட் அறிவிப்பு கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய பிரிவுகள், செபி விதிகள் மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி உறுப்பினர்களில் 32வது வருடாந்திர பொதுக்கூட்டம் புதன்கிழமை, 28 செப்டம்ப 2022 அன்று காலை 11 மணிக்கு காணோளி காட்சி/பிற ஒளி ஒலி சாதனங்கள் (VC/OAVM) மூலம் நடைபெறும் என்று இதன் மூலம்

அறிவிக்கப்படுகிறது. கம்பெனி/பதிவாளர்கள் அல்லது டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே 32வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 31 யார்ச் 2022ல் முடிந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் உள்ளிட்ட வருடாந்திர அறிக்கை அனுப்பப்படும். VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் சேரலாம், அதற்கான விரிவான வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலமாக வாக்களிப்பதற்கான வழிகாட்டு முறைகள் 32வது வருடாந்தி பொதுக்கூட்ட அறிவிப்பில் அளிக்கப்பட்டுள்ளன. VC/OAVM முலம் பங்கேற்கும் உறுப்பினர்கள், கம்பெனிகள் சட்டம், 2013 பிரிவு 103ன் கீழ் கோரத்தை கணக்கிடுவதற்கான நோக்கத்திற்கா கணக்கிடப்படுவார்கள். 32வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்ப கணைக்கப்பப்புவாயன். இசவ்று வருடாந்தர், பொறுகைட்ட அற்பைபடி மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணைய தளம் www.aaii.in பிஎஸ்இ லிமிடெட் இணையதளம் www.bseindia.com மற்றும் லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணையதளம் lhi@linkintime.co.inல் கிடைக்கும்.

கம்பெனி/பதிவாளர்கள்/டெபாசிட்டரியிடம் மின்னஞ்சல் முகவரியை கம்பெனி/புதிவாளர்கள்/டெபாசிட்டரியிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவதன் மூலம் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு உள்ளிட்ட VC/OAVM வசதி மூலம் 32வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, வருடாந்திர அறிக்கை பெறுவது மற்றும்/அல்லது 33வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருவதற்கான உள்நுழைவு விவரங்களை பெறலாம்.

உங்களது பெயர், போலியோ எண் மற்றும் முழு முகவரியை குறிப்பிட்டு ஒரு கோரிக்கை கடிதம்

சுயசான்றளிக்கப்பட்ட பான் கார்ட் ஸ்கேன்ட் நகல்

கம்பெணியில் உறுப்பினரின் முகவரிக்கு ஆதாரமாக ஏதாவது ஒரு ஆவணத்தின் (ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்) சுயசான்றளிக்கப்பட்ட ஸ்கேன்ட்

பங்குதாராகளை தீர்மானிக்க கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 22 முதல் 23 செப்டம்பர் 2022 வரை மூடப்பட்டிருக்கும் மற்றும் பதிவு தேதி (கட் ஆப் தேதி) 21 செப்டம்பர் 2022.

இழப்புகள் காரணமாக, இயக்குநாகள் குழு மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டிற்கான எந்த ஈவுத்தொகையும் பரிந்துரைக்கவில்லை. ஆஷியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்கால

கேகி: 26.08.2022 இடம்: ஸ்ரீபெரும்புதூர்

கம்பெனி செயலாள

நரேந்திரா புராபர்டீஸ் லிமிடைட் [CIN: L70101TN1995PLC031532] ்பதிவு அலுவலகம்: மக்கன்ஜி ஹவுஸ், 2வது தளம், புதிய எண்.

பழைய எண்.25, பானபி சாலை, கீழ்ப்பாக்கம். சென்னை – 600 0 காணொளி காட்சி (VC) / பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM மூலம் நடத்தப்படும் 27வது வருடாந்திர பொதுக் கூட்டம் தொடர்பான பொது அறிவிப்பு

இந்த அறிவிப்பு மூலம் தெரிவிப்பது யாதெனில்,

1. நிறுவனங்கள் சட்டம், 2013இன் பொருந்தக்கூடிய விதிகள் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) மற்றும் செக்யூரிட்டிஸ் 8 எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா வழங்கிய பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனம் தனது 27வது வருடாந்தி பொதுக் கூட்டத்தை (AGM) வியாழக்கிழமை, 29 செப்டம்பா 2022 அன்று காலை 9.30 மணிக்கு காணொளி காட்சி (VC) / பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM) நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த பொது அறிவிப்பு விளம்பரம் வெளியான தேதியில் இருந்து குறைந்தபட்சம் 3 நாட்களில் 27வது வருடாந்தி பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021-2022ம் ஆண்டுக்காவ 27வது வருடாந்திர அறிக்கை ஆகியவற்றை அனைத்த உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப நிறுவனம் உத்தேசித்துள்ளது. 27வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2021-2022ம் ஆண்டுக்கான 27வது வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளம் www.narendraproperties.comமற்றும்பங்குசந்தைஇணையதளம் www.bseindia.comல் கிடைக்கும்.

மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத புதுப்பிக்காதவர்கள் தங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளருடன் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பதிவ செய்து/ புதுப்பிக்கப்பட வேண்டும். காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள்

மற்றும் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை செய்யாத/புதுப்பிக்காதவர்கள், நிறுவனத்தின் investors@cameoindia.comக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். அவர்களின் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் அவர்களின் போலியோ (கள்) தொடர்பான பிற விவரங்களை பதிவு செய்வதற்கு https://investors.cameoindia.com/எ அணுகக்கூடிய வலைதொகுதியைப் பயன்படுத்தலாம். மேற்கண்ட அறிவிப்பில் கண்டுள்ள சாதாரண மற்றும் சிறப்ப

தீர்மானங்கள் மீது மின்னணு வாக்குப்பதிவு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். நிறுவனம் மின்னணு வாக்குப்பதிவு வசதிக்காக EVSN No. 220823019ன்படி சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் உடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. அதை அவர்களின் வலைத்தளமான www.evotingindia.comல் அணுகலாம்.

மின்னணு முறையிலான வாக்குப் பதிவு திங்கட்கிழமை செப்டம்பர் 26, 2022 அன்று காலை 10.00 மணிக்கு துவங்குகிறது 7. மின்னணு முறையிலான வாக்குப் பதிவு புதன்கிழமை, செப்டம்ப

28, 2022 அன்று மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறுகிறது.

மேற்கூறிய தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் மின்னணு வாக்களிப்பு அனுமதிக்கப்படாது 9. கூட்டத் தேதிக்கு முன்பே வாக்களித்த பங்குதாரர்களுக்கு

கூட்டம் நடைபெறும் இடத்தில் வாக்களிக்க உரிமை இல்லை இருப்பினும், அவர்கள் 27வது வருடாந்திர பொதுக் கூட்டத்தி கலந்து கொள்ளலாம்.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும், குறிப்பாக VC OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவ முறையில் அவர்களின் வாக்குகளை அளிப்பது தொடர்பாகவும் கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

11.வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் மின்னணு வாக்களிப்பில் பங்கேற்பது தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பொறுப்பான நபரின் தொடர்பு விவரங்கள்: திரு. நிஷாந்த் அகர்வல்

நிறுவன செயலாளர் & ஒப்புதல் அதிகாரி நரேந்திரா புராபர்டீஸ் லிமிடெட்

இடம் : சென்னை

தேதி : 27.08.2022

மக்கன்ஜி ஹவுஸ், 2வது தளம், புதிய எண்.49, பழைய எண்.25, பானபி சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010 Phone: 044-42696600; 49586600; 26446600

Email Id: info@narendraproperties.com நரேந்திரா புராபர்டீஸ் லிமிடெட்டிற்க நரேந்திரா சி மஹீர் இயக்

வாதி நிறுவனத்துக்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கித் தொகை வட்டியுடன் ரூ.27,49,500.00 திருப்பிப்பெற இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணை அன்று 14.9.2022 காலை 11.00 மணிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள மன்றத்தில் நடைபெற நீங்கள் ஆஜராகத் உள்ளது. நீங்கள் ஆஜராகத் தவறினால் இந்த வழக்கு உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்படும் என இதன் மூலம் அரியவும்.

*ரபு.* வட மற்றும் தென்சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம்

–எதிர்வாதிகள் நிறுவனத்துக்கு காட்டு வேண்டி



ക്കിങ്ങ്ങ്ക്ക് ക്കിട്ടെ பாடின**்.** 

சென்னை

அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் 📗

**CHAKARAVARTHI KUMAR** என்று அழைக்கப்படுகிறேன்.

Deepan Chakkaravarth

Prakasam, தந்தை Thanga Prakasam, தேதி:04.04.1982, ப.நெ.155, பு.நெ.140, ரங்கா நகர், சரஸ்வதிபுரம், குரோம்பேட்டை, தாம்பரம், சென்னை–600044,

Emmanuvel Thanga

IN THE COURT OF DISTRICT

in O.S. No. 202/2010 M. ANBU SELVAN,
... Plaintiff / Petitioner

D-8, AHAMED BASHA. S/o. Ismail, residing at above said address
D-9, The Sub Registrar,

(M. ANBU SELVAN)

0.S.No. 4830 of 2021

-Vs-1.A.Refuge Mary Niranjini, W/o. Pope Rajah And 7 others. ... respondents/ Defendants

The above I.A., praying for interim injunction filed by the petitioner/ Plaintiff herein came up before the Honourable V Assistant City Civil Judge, Chennai on 24.08.2022 for hearing. The Honourable for hearing. The Honourable Court was pleased to order paper publication for 6th Respondent/

Defendant returnable by Please take notice and appear before the Honourable

M/s. R.Prabhavathy R.Prasadh

A. Refuge Mary Teresa W/o. Gunasekaran

-Vs-

The above suit filed by the Plaintiff herein praying for declaring the deed of cancellation

THENMOZHI VARADHARAJAN அழைக்கப்படுகிறேன் Thenmozhi Hariprasath பெயர் மாற்றம் Aarti Florence Rubany Harris Naveen, பிறந்த தேதி: 15.01.1977, நெ.301, பே வியூ 15.01.1977, நெ.301, பே வியூ ஹாராநந்தானி, பக்கிம்ஹாம் தெரு, Adjacent மெரீனா மால்,

பெயர் மாற்றம்

Thenmozhi Hariprasath,

ணவர் பெயர்: ஹரிபிரசாத்,

பிறந்த தேதி: 14.07.1990, ப்ளாட்

F1, அன்னை ஹோம்ஸ், ரைஸ் மில் ரோடு, ஜல்லடியான்பேட்,

நான்

முகவரியில் வசிக்கும்

ாதாட்டூர், நாவலூர், தாழம்பூர், செங்கல்பட்டு – 600130, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி AARTI RUBAN NAVEEN ான்று அழைக்கப்படுகிறேன். Aarti Florence Rubany Ruban

**PUBLIC NOTICE** This is to inform the general public that the Original Sale deed dated 12.7.1967, regd. as document no. 2589/1967, SRO Saidapet and Original Release Deed dated 19.9.1991 registered as Doc. No.2783/91 SRO Alandur measuring an extent of 1272 Sq.ft., together with building situated at Adambakkam Village, Alandur Taluk, Kancheepuram District., now Chennai District comprised in Survey No.184/6. as per extract New T.S.No.18/16, Block No. 18. Ward No. G. Old Survey number 184/6. If anyone having any right or claim over the said property are hereby called upon to furnish the basis of their claim in writing along with proper documentary evidence the undersigned, within fifteen days from the date of this publication.

it will be conclusively taken that the documents are lost and not traceable SOWMYAA, ADVOCATE B4, Navin's Sundaram Apartments, No. 8, 9th Street, Nanganallur, Chennai – 600 061, Mob-9840178816

no such claim or objection is received

within fifteen days as stated above, ther

M.COP.No.606/2019 ...மனுதாரர் A.ஏழுமலை எதிர் 1,M/S பொப்புடி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் 2.யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்

மாண்பமை கூடுதல் சார்பு நீதிமன்றம்.

\_ட …எதிர் மனுதாரர்கள் பெறுநர் M/S பொப்புடி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் எண்:123,T.h.ரோடு, கிருஷ்ணாபுரம், பொன்னேரி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்\_601204

கம்பெனி லிமிடெட்

அறிவிப்பு இந்த மனு McopNo: 606/2019 ல் மனுதாரருக்கு கடந்த 10.3.2019 அன்று நடந்த சாலை விபக்கில் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் முதல் எதிர் மனுதாரர் ஆஜராக வேண்டி அவரின் வருகைக்காக வரும் 27.9.2022 அன்று வாய்தா போடப்பட்டது. அன்றைய தினம் மாண்பமை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் காலை கூடுதல் சாரபு நதியன்றத்தில் கொணி 10.30 மணிக்கு நேரிலோ அல்லது வமக்கரிஞர் மூலமோ மேற்படி வழக்கறிஞர் மூலமோ மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது இல்லையேல் மேற்படி மனு ஒரு தலை பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை

V.அமரத்காந்தி மனுதாரரின் வழக்கறிஞர்.

IN THE COURT OF X Asst CITY CIVIL COURT AT CHENNAI EA.No. 03 OF 2022 E.P.No. 2512 of 2019

IN
ARC.No. 666 of 2017
Margadarsi Chits Private Limited, ... Petitioner /D.H -vs-R.Ramasaravanan & Others

... Respondent/J.D's S. Vasanthakurnari-JD6 (W/o.RRamasaravanan) Anbu Nursing Home, New No.26, Old No.34/1, Narayanappa (Naickan) Street.

Old Washermenpet, Chennai - 600 021. Please take notice in the above Execution Application (Amendment Petition) filed against you, the Honourable X Asst. City Civil Judge, Chennai ordered notice to you returnable by 05-09-2022 at 10.30 a.m. Please be present on that day at the aforesaid Court or the matter

will be decided exparte. M.DURAIRAJ Counsel For Decree Holder

BEFORE THE HON'BLE Vth ADDITIONAL FAMILY COURT

AT CHENNAI O.S. No. 122 Of 2022 P.Khader Mohideen ... Plaintiff nu ... Defendant NOTICE Azeeza Banu Azeeza Banu

D/o. M.A.Jamaludeen,

No.41 Driver Street

Pudupet, Chennai-600 002. Please take notice that the above suit camp up before the Hon'ble 5th Additional Family Court, Chennai on 24.08.2022 and the Hon'ble 5th Additional Family Court Judge has ordered notice to you returnable by 16-09-2022. Please take notice and make yourself available before the said Hon'ble Court in person or through your counsel to make your appearance on 16-09-2022 at about 10.30 AM before the above said Hon 'ble Court. Failing which the above said O.S. No.122 Of 2022 will be decided on merits in your absence.
P.KHADER MOHIDEEN

PARTY-IN-PERSON

ந.க.எண். நாள்: 17-08-2022 வழக்கு எண்: 24/2018 சீட்டு முன்பன்

புரசைவாக்கம்

\*\*\*\*\*
A. வசந்தா ஜெயின், 75/1, எழும்பூர் நெடுஞ்சாலை, சென்னை–8 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில்

வெஸ்ட் பூம்புகார் நகர், கொளத்தூர், சென்னை–99 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 10.03.2021 அல்லாத பொருட்கள் நாள் 09.09.2022 அல்லாத பொருடகள் நாள மக்கை உட்ட அன்று நண்பகல் 12 மணிக்கு மேல் எண்.40. சச்சிதானந்தம் தெரு, எண்.40, சச்சிதானந்தம் தெரு. குயப்பேட்டை, சென்னை–12 எண். 40', சச்சிதானந்தம் தெரு. குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

ஆக்ஷினாஸ் இல் பெட்டிக்கம் பெரம்பூர், புரசைவாக்கம் தரசில்தார் (அ) துணை தரசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

Counsel for Petition செங்கல்பட்டு துணைச்சீட்டுப் பதிவாளர் நீதிமன்றம்.

செங்கல்பட்டு பிரதிவாத<mark>ி</mark>கள்

02.CHRISTINA TAMIZHARASI J NO.B40ALAGASEAN NAGARCHENGALPATTU оз. RAVIKUMAR M W/O MANI A

NO 9/9 MGR NAGAR ACHARAPAKKAM

அறிவிக்கப்படுகிறது.

ந.க.எண். நாள்: 17-08-2022 வழக்கு எண்: 12/2019 சட்டு முன்பன ஸ்ரீராம்சிட்ஸ் இந்தியா பி லிமிடெ நெ.148,G.S.T.ROAD செங்கல்பட்டு பிரதிவாத<mark>ி</mark> கள்

அறிவிக்கப்படுகிறது.

R. செல்வி சீட்டு ஆய்வாளர்

IN THE COURT PRINCIPAL

Shriram Chits Tamil Nadu Private Ltd Represented by its Law officer A. Jayasundari. ..... Decree Holder/ Petitioner

Please take notice that the above said E.P.No. 176 Of 2017

ஸ்ரீராம்சிட்ஸ் இந்தியா பி லிமிடெ நெ. 148,G.S.T.ROAD

No.64/C/1 BIG MANIYAKKARA

மேற்கண்ட வழக்கில் இதுதி

R. செ வி

செங்கல்பட்டு துணைச்சீட்டுப் பதிவாளர் நீதிமன்றம்.

பட்டுள்ளது. அதில் தாங்களோ (அ) தங்கள் அதிகாரம் டெ<mark>ற்</mark>ற முகவரோ ஆஜராக மேற்க ச சீட்டு பாக்கி ரூ.380343/–ஐ என் செலுத்தப்படவில்லை என்பத கு ெத்துத்தப்படவில்லை என்பது கு தகுந்த விளக்கம் அளிப்பது ன் அதற்கான ஆதாரங்களை தாக் ல் செய்ய கோரப்படுகிறது. மேற்கன ாட வாய்தாவில் தாங்கள் தவர நு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டு ம் தவறினால் மேற்கண்ட வழக்க ல

\_ாக்டர் மா. செல்வராசன் எண் 36 அருந்தேள் கடற்கரை சாலை பெசன்ட் நகர், சென்னை 600090

திருவாளர்கள் பஞ்சாப் நேழனல் வங்கி சென்னை 600014 மற்றும் 2 நபர்கள்